

## 2018 – 2019

ஆகஸ்டு 02 ஆம் தேதி 2018-2019ஆம் கல்வியாண்டின் மொழித்துறை சார்பில் தமிழ் மன்ற தொடக்க விழா, தன்னம்பிக்கை மன்ற தொடக்க விழா, கருத்தரங்கம் என்று முப்பெரும் விழா நடைபெற்றது. மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன நிர்வாகி இலட்சியத் தென்றல் திரு. லட்சுமிகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “நம்பிக்கையோடு நடைபோடு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

செப்டம்பர் 11 மகாகவி பாரதியின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. டிசம்பர், 11 பாரதியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

தமிழ் மன்றத்தின் மாதாந்திர நிகழ்வாக புத்தகம் பேசலாம் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்ற ஐந்து புத்தகம் பேசலாம் நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் என்று சுமார் 16 புத்தகங்களை அறிமுகம் செய்தனர்.

தமிழ் மன்றம் மற்றும் கோவை கம்பன் கழகம் இணைந்து “சுழலும் சொல்லரங்கம்” என்ற நிகழ்ச்சி 21.12.2018 அன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பங்கெடுத்த மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற வேதியியல் துறை மாணவர் ர. கலையரசன் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கம்பன் கழக இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ளார்.

அக்டோபர் 02, கோவை அகில இந்திய வானொலி நிலையத்தில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் கணிதவியல் துறை மாணவர் ம.கோ. யோகேந்திர நிருதீஸ் கலந்துகொண்டு தனது கவிதையைப் படைத்தார்.

டிசம்பர் 11, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாரதியார் பிறந்த தின விழாவின் “இளம்பாரதி 2018” விருதிற்கான போட்டிகளில் நமது கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற கணிதவியல் துறை மாணவி அ. பிரவீனா 2018 ஆம் ஆண்டிற்கான “இளம்பாரதி” விருதினைப் பெற்றார்.

மேலும் கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பூ.சா.கோ. அர கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரி, பூ.சா.கோ. தொழில்நுட்ப கல்லூரி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்று பல்வேறு கல்லூரிகள், மக்கள் தொலைக்காட்சி, ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை, சென்னை ஸ்ரீராம் இலக்கிய கழகம் ஆகிய நிறுவனங்கள் நடத்திய பல்வேறு இலக்கியப்போட்டிகளில் தமிழ் மன்ற மாணவர்கள் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

**21.02.2019** வியாழக்கிழமையன்று கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தாய் மொழிதின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.கருணாகரன் தலைமையேற்ற இவ்விழாவில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி.சித்ரா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இத்தினத்தை முன்னிட்டு பேச்சு, கவிதை, பாடல், கிராமிய நடனம், நடிப்பு, ஓவியம் உள்ளிட்ட கல்லூரிகளுக்கிடையேயான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. மதியம் 2.00 மணிக்கு கலைநிகழ்ச்சியோடு தொடங்கிய பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் தமிழ்மன்றத்தின் இலட்சிணையை வெளியிட்டார். அதேசமயம் கிராமியக் கலைக்கோட்டம் என்ற கிராமிய கலைப் பயிற்சி வகுப்புகளும், பண்பாட்டு அருங்காட்சியக அமைப்பு பணியும் தொடங்கி வைக்கப்பட்டன. மாநில

அளவில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

